

மக்களின் உயிர்

தக़த: இ. ஜி. சுந்தர்
செயியம்: ஷஷ்க்

மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர்களின் விறுவிறுப்பான கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பாண்டியன்: எனக்கோர் ஐயம்.

தெளிவுபடுத்துக்கள்.



1

தலைமைப்புலவர் தீரன்: கொற்றவனே
கேளுங்கள். ஆனால் பெண்கள்
சுந்தல் பற்றியதாக
இருக்கவேண்டாம் இம்முறை.

பாண்டியன்: இது அறிவார்ந்த விளா.
“மக்களின் உயிராக விளங்குவது எது?”



2



பரித்தியார்: இவர் பெருஞ்சேரல் இரும்பொறையைக் காண்சுசென்றபோது பயணக் களைப்பில் முரசு கட்டிலில் படுத்துறங்கிவிட்டார்

பரித்தியார்: அதுதான் இல்லை.

இவர் சிறப்புக்கருதி இவரின் தூக்கம் கலையாதிருக்கக் கவரி விசினான் காவலன்.

3

பாண்டியன்: அட்டா மோசியார் வருஙை நமக்குப் பேருவகை உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.



4

மோசி கீரணார்: புலவர்கள் கருத்துகள்
எவற்றிலும் எனக்கு உடன்பாடில்லை.

பாண்டியன்:

உங்கள் மாற்றுக்கருத்து
என்னவோ?

செந்நாப்புலவர்:
எப்படிச் சொல்கிறீர்?

மோசி கீரணார்: மக்களின் உயிர் –
மன்னன் என்பதே என் கருத்து!

மோசி கீரணார்: விளக்குகிறேன்.
நிலத்தையும் நீரையும் காப்பவன்
மன்னன். அவன் தவறிமீழ்த்தால்
நிலமும் நீரும் பறிபோகும். அறம்
தவறினால் அனைத்தும் போகும்.

5

பரிதியார்: உண்மை! வல்லரசை
உருவாக்கும் மன்னர்களைவிட
நல்லரசை உருவாக்கும் மன்னர்களே
மக்கள் உயிருக்கு உயிரானவர்கள்.
மக்கள் உடல் எனில் மன்னன்
உயிர் என்பேன்.

தலைமைப்புலவர் தீரன்: தாய்ப்புலி
தன் குட்டிகளைக் காப்பது போல
மக்களைக் காப்பவன் மன்னன்
என்று புலவரொருவர் ஒருகால் பாடியதை
நினைவுக்கிறேன்.



6

பாண்டியன்: என் வினாவிற்கு
மோசி கீரணாரின் விடையும்
அதற்குப் புலவர்கள் அளித்த
விளக்கமும்

அருமை. என்னை நானே
திரும்பிப்பார்க்கிறேன்.
வல்லரசனாக நாடாள்வதை
விட நானிலம் போற்றும்
நல்லரசனாக

வாழ்ந்து காட்ட விழைகிறேன்.

பரிதியார்: அதற்கு இப்புலவர்
கழாம் என்றும் தங்களுக்குத்
துணை நிற்கும் வேந்தே.

7

பாண்டியன்: மோசி கீரணாரே!
நீங்கள் எனக்களித்த விடையைப்
பாடலாக்கினால் என்னைப்
போன்ற மற்ற மன்னர்களும்
பயன்தடவார்க்கோ!

-இலக்க...

மோசிகீரணார்:
இதோ என் பாடல்-

நெங்கும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிரித்தே மலர்தலை உலகம்;
அதனால், யான் உயிர் என்பது அறிவைக
வேங்மிகு தானை வேந்தற்குக் கடனே, (புதிச் 186)

8